

Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT.No. 12376

PPD NO. 57 /
LO 2019

Date of Permit 03/05/2019

File No. L1/2319.0/2018

M. Naresh Chand Jain (HUF)
rep. by its Kartha Thiru. M. Naresh
Chand Jain, rep by his legal
Power Agent M/s SMK Enterprises

Name of Applicant with Address

No: 46 Eluthappan Street,
Sowcarpet, Chennai-600 079.

Date of Application 20.12.2018

Nature of Development : Layout/Sub-division of Land/Building construction/Change in use of Land/Building

Site Address... Laying out of house sites in S.No. 432/2D
of Thiruvinnaravur B. Village, Avadi,
Taluk, Thiruvallur District

Division No... Panamallee Panchayat union limit.

Development Charge paid Rs. 16000/- Challan No. B009165 Date 21.2.2019

PERMISSION is granted to the layout/sub-division of land/
building construction/change in use of land/building according to the
authorised copy of the plan attached hereto and subject to the
condition overleaf.

3. The permit expires on _____
the building construction work should be completed as per plan before the expiry
date. If it is not possible to Complete the construction, request for renewing the
planning permit should be submitted to Chennai Metropolitan Development
Authority before the expiry date. If it is not renewed before the said date fresh.
Planning Permission application/has to be submitted for continuing the construction
work when the Development Control Rules that may be currently in force at that time
will be applicable. If the construction already put up is in deviation to the approved
plan and in violation of rules. Planning permit will not be renewed.

For MEMBER SECRETARY
21/5/19 02/05/2019

For SMK ENTERPRISES
M. Rajkumar
Partner



Letter No. L1/23190/2018

Dated: 03.05.2019

To
The Commissioner
Poonamallee Panchayat Union.
Poonamallee,
Chennai - 600056.

Sir,

Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission - Laying out of house sites in S.No.432/2D of Thiruninravur 'B' village, Avadi Taluk, Thiruvallur District, Poonamallee Panchayat Union Limit.- Approved - Reg.

- Ref:
1. The Layout proposal received in CMDA vide APU No. L1/2018/000324 dated 20.12.2018.
 2. The C.E., PWD, WRD, Chennai Region letter No.DB/T5(3)/F-I & C-Thiruninravur-B/2018 dated 26.06.2018.
 3. This office letter even No. dated 30.01.2019 addressed to the SRO, Avadi.
 4. Letter from the SRO, Avadi in Rc.No.5/2019 dated 31.01.2019.
 5. This office DC Advice letter even No. dated 01.02.2019 addressed to the applicant.
 6. Applicant letter dated 21.02.2019 enclosing the receipt of payments.
 7. This office letter even no. dated 27.02.2019 addressed to the Commissioner Poonamallee Panchayat Union.
 8. The Commissioner Poonamallee Panchayat Union letter Rc.No.0961/A3/2019 Dated 16.04.2019 enclosing the Gift Deed FOR road area registered as Doc.No.5384/2019 dated 12.04.2019 @ SRO, Avadi.
 9. Applicant letter dated nil received on 22.04.2019.
 10. G.O.Ms.No.112, H&UD Department dated 22.06.2017.
 11. Secretary (H & UD and TNRERA) Letter No.TNRERA/ 261/ 2017, dated 09.08.2017.

The proposal received in the reference 1st cited for the proposed laying out of house sites in S.No.432/2D of Thiruninravur 'B' village, Avadi Taluk, Thiruvallur District, Poonamallee Panchayat Union Limit was examined and layout plan has been prepared to satisfy the Development Regulation requirements and approved.

2. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing planning permission for any development, Chennai Metropolitan Development Authority in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect on whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

3. Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he/she/ they shall have to prove it before the

For SMK ENTERPRISES

M. Rajamohan
Partner

appropriate/competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

4. The applicant has remitted the following charges / fees in the reference 6th cited as called for in this office letter 5th cited:

Description of charges	Amount	Receipt No. & Date
Scrutiny Fee	Rs.7,500/-	B 008698 dated 19.12.2018
Development charges for land	Rs.16,000/-	B 009165 dated 21.02.2019
Layout Preparation charges	Rs.14,000/-	
Open Space Reservation charges (193 sq.m.)	Rs.12,55,000/-	
Contribution to Flag Day Fund	RS. 500/-	2760210 to 2760214 dated 21.02.2019

5. The approved plan is numbered as **PPD/LO. No. 57/2019** dated **03.05.2019**. Three copies of layout plan and planning permit **No.12376** are sent herewith for further action.

6. You are requested to ensure that roads are formed as shown in the plan and compliance of all the conditions stipulated by PWD in their letter No.DB/T5(3)/F-I & C-Thiruninravur-B/2018 dated 26.06.2018 and shall obtain a letter from PWD confirming the compliance of conditions, before sanctioning and release of the layout.

7. The project promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Tamil Nadu Real Estate Regulatory Authority as per the orders in the reference 10th & 11th cited.

Yours faithfully,

for Senior Planner, MSB

Encl: 1. 3 copies of layout plan.

2. Planning permit in duplicate
(with the direction to not to use the logo of CMDA in the Layout plan since the same is registered).

Copy to:

1. M.Naresh Chand Jain (HUF) represented by its Kartha Thiru.M.Naresh Chand Jain, represented by his registered Power agent M/s.SMK Enterprises, No.46, Erulappan Street, Sowcarpet, Chennai - 600079.
2. The Deputy Planner, Master Plan Division, CMDA, Chennai-8. (along with a copy of approved layout plan).
3. The Chief Engineer, WRD, Chennai Region (PWD) Chepauk, Chennai - 600 005. (along with a copy of approved layout plan for monitoring the compliance of the conditions stipulated in the NOC in ref. 2nd cited).
4. Stock file /Spare Copy.

For SMK ENTERPRISE

M. Prithvi

Partne

அலுவலர், கொசவன்பாளையம் ஊராட்சி அவர்களின் செயர்முறைக
முன்னிலை: திரு.த.லட்சுமணன்,

செ.மு.ந.க.எண். 0961/2019/அ3

நாள்:21.05.2019

பொருள் : மனைப்பிரிவு - பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் - கொசவன்பாளையம்
ஊராட்சி திருநின்றவூர் B ச.எண். 432/2Dல் மனைப்பிரிவு அமைக்க திட்ட
அனுமதி ஒப்பளிக்கப்பட்டது - ஊராட்சி ஒன்றிய கட்டணம் வசூலிக்கப்பட்டு -
இறுதி அனுமதி வழங்க உத்தவிடல் - சார்ந்து.

பார்வை : உறுப்பினர் மற்றும் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழுமம் கடித எண் L1/23190/2018, நாள். 03.05.2019.

உத்தரவு:

திருநின்றவூர் B கிராமம், கொசவன்பாளையம் ஊராட்சி ச.எண். 432/2Dல் உள்ள நிலத்தில்
மனைப்பிரிவு அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தினால் திட்ட அனுமதி(PPD/IC
No.57/2019) வழங்கப்பட்டது. கீழ்க்குறிப்பிட்டுள்ள ஒன்றிய கட்டணங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள
நிபந்தனைகளுக்குப் பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தினால் திட்ட
வரைபட அனுமதியில் குறிப்பிட்டுள்ள உரிய விதிகளுக்குப்பட்டு இறுதி அனுமதி வழங்க
உத்திரவிடப்படுகிறது.

S.No	Details of Head Taken	Name of Bank	DD No & Date	Amount (RS)
1	Special Officer, Kosvanpalayam Panchayat Union	Indian Overseas Bank/ Porur	059516/21.05.2019	44,000.00

மேற்படி கட்டி வரைபடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள மற்றும்
பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனை விதிகளுக்குப்பட்டு ஊராட்சி இறுதி ஒப்பு
அளித்து உத்திரவிடப்படுகிறது.

நிபந்தனைகள்

1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், சென்னை பெருநகர வளர்ச்சி
குழுமத்தின் நிபந்தனைகளின்படி எல்லைக்கற்களால் வரையறுக்கப்படவேண்டும்
மனைப்பிரிவுக்குள் வரும் தெருக்கள் அமைத்தும் சரளைக்கற்களைக் கொண்டு, மனுதாரர் நிர்வாக
அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும் அகலத்திற்கும் அமைக்கப்பட்டதனை உறுதி
செய்துகொண்டு அதன் பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும்.
2. தகுந்த சிறுபாலங்கள் சாக்கடை வடிகால், துப்புரவு, தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர்
அமைத்து தரவேண்டும். மனையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள் செய்வதோ அல்லது
வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடங்களில் மாறுதல் செய்வதோ கூடாது.
3. தெரு மனையில் அடையும் மனைகளில் மூலைகளில் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படி
திருப்பத்தோடு அமைக்கப்படவேண்டும்.
4. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள எந்த ஒரு மனைமையும் பொது காரியங்களுக்காக
பிரித்து காட்டப்பட்டுள்ள மனைகள் தவிர குடியிருப்பு வீடு கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த
வேண்டுமல்லாது கடை, பண்டகசாலை மற்றும் குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் செய்து
உபயோகத்திற்கல்லாத கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது.
5. எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும்
தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளையே அமைப்பதோ, மாற்றத்தோ

